

بِلِ الَّذِينَ كَفَرُوا وَيَكْذِبُونَ ﴿٢٣﴾ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوَعِّدُونَ ﴿٢٤﴾
 فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢٥﴾ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا
 الصَّلِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ﴿٢٦﴾

سَعَةُ الْبَرْزُورِ هُنَّا نَتَّا وَعَشَّرُونَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○
 وَالسَّمَاءُ ذَاتُ الْبُرُوجِ ○ وَالْيَوْمُ الْمَوْعِدُ ○ وَشَاهِدٌ
 وَمَشْهُودٌ ○ قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودُ ○ النَّارُ ذَاتُ
 الْوَقُودُ ○ إِذْ هُمْ عَلَيْهَا قَعُودٌ ○ وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ
 بِالْمُؤْمِنِينَ شُهُودٌ ○ وَمَا نَقْمَدُ مِنْهُمْ إِلَّا آنَتِ يُومُنَا بِاللَّهِ
 الْعَزِيزِ الْحَمِيدِ ○ الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَ
 اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ ○ إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَ
 الْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابٌ جَهَنَّمَ وَلَأُمُّ عَذَابٍ
 الْحَرِيقُ ○ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّلِحَاتِ لَهُمْ جَنَّتٌ
 تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَرُ ○ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ ○ إِنَّ
 بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ○ إِنَّهُ هُوَ يُبَدِّئُ وَيُعِيدُ ○

22. அன்றியும், நிராகரிப்போர் (இந்தக்குர் ஆணையே) பொய்யாக்குகின்றனர்.
23. இன்னும், அவர்கள் (தங்கள் மனங்களில் சேகரித்து) மறைத்து வைத்திருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தேயிருக்கின்றான்.
24. ஆகவே, (நமியே!) துன்புறுத்தும் வேதனையைக்கொண்டு அவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
25. விசுவாசங் கொண்டு நற் கருமங்களும் செய்தார்களே அத்தகையவர்களைத் தவிர; அவர்களுக்கு முடிவுறாத(நற்) கூலியுண்டு.

அத்தியாயம் : 85

அல்புருஷ் – கிரகங்கள்

வசனங்கள் : 22 மக்கீ ரூகூஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ் வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. கிரகங்களுடைய வானின்மீது சத்தியமாக!
2. வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாளின் மீதும் சத்தியமாக!
3. சாட்சியாளர் மீதும், சாட்சி சொல்லப்படுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!
4. (நெருப்புக்) குண்டங்களையுடையோர் சபிக்கப்பட்டு விட்டனர்.
5. ஏரிபொருளுடைய (பெரும்) நெருப்பு (க்குண்டம்).
6. அதன்மேல் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த போது (சபிக்கப்பட்டு விட்டனர்),
7. விசுவாசிகளை அவர்கள் (நெருப்புக்குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு (அவர்களே) சாட்சியாளர்கள்.
8. (யாவரையும்) மிகைத்தோன், மிக்க புகழுக்குரியோனாகிய அல்லாஹ் வை அவர்கள் விசுவாசித்ததற்காகவே தவிர (வேறு எதற்கும் விசுவாசிகளான) அவர்களை அவர்கள் பழிவாங்கவில்லை.
9. அவன் எத்தகையவென்றால் வாஸங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; அல்லாஹ் ஓவ்வொரு பொருளின்மீதும் சாட்சியாளன்.
10. (ஆகவே,) நிச்சயமாக விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங் கொண்ட பெண்களையும் (இவ்வாறு) துன்புறுத்திப் பின்னர், அவர்கள் (தவ்பாச்செய்து) மன்னிப்புக் கோரவுமில்லையே அத்தகையோர்_அவர்களுக்கு நரக வேதனையுண்டு; அவர்களுக்கு (விசுவாசிகளை அவர்கள் கரித்தவாறு நெருப்பால்) கரிக்கும் வேதனையுண்டு.
11. நிச்சயமாக, விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்குச் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அது மாபெரும் வெற்றியாகும்.
12. (நமியே!) நிச்சயமாக உமதிரட்சகளின் பிடி மிக்க கடுமையானது
13. நிச்சயமாக அவன்தான் (அவர்களை) ஆரம்பமாக படைக்கிறான்; (அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களை) அவனே மீளவைப்பான்.

وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ۝ ذُو الْعَرْشِ الْمَجِيدُ ۝ فَعَالٌ لِّمَا
يُرِيدُ ۝ هَلْ أَتَكَ حَدِيثُ الْجُنُودِ ۝ فِرْعَوْنَ وَثَمُودَ ۝
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ ۝ وَاللَّهُ مِنْ وَرَاءِ إِيمَانِهِ ۝
بَلْ هُوَ قُرْآنٌ مُّجِيدٌ ۝ لِّمَنْ لَوَّحَ مَحْفُوظٌ ۝

سُورَةُ الْطَّارِقِ فِي هَذِهِ سُورَةِ عَشْرَةِ آيَاتِهِ

إِسْمَ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○
وَالسَّمَاءُ وَالْطَّارِقُ ۝ وَمَا أَدْرَاكَ مَا الْطَّارِقُ ۝
النَّجْمُ الثَّاقِبُ ۝ إِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ ۝
فَلَيَنْظُرِ إِلَى اسْنَانِ مَرَّ خُلُقَ ۝ خُلُقَ مِنْ مَآءِ دَافِقٍ ۝
يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالْتَّرَأْبِ ۝ إِنَّهُ عَلَى رَجْعِيهِ
لَقَادِرٌ ۝ يَوْمَ تُبْلَى السَّرَّايرُ ۝ فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا
نَاصِيٌّ ۝ وَالسَّمَاءُ ذَاتُ الرَّجْعِ ۝ وَالْأَرْضُ ذَاتُ
الصَّدْعِ ۝ إِنَّهُ لَقَوْلٌ فَصُلٌّ ۝ وَمَا هُوَ بِالْهَرَلِ ۝ إِنَّمَا
يَكِيدُونَ كَيْدًا ۝ وَأَكِيدُ كَيْدًا ۝ فَمَهِيلُ الْكُفَّارِ

أَمْهِلُهُمْ رُؤْيَاً ۝

١٤

١٤

14. இன்னும் அவனே (விசுவாசங் கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன்; மிக்க நேசிப்பவன்—
15. (அவன்தான்) அர்வாடையவன்; பெரும் கீர்த்தியுடையவன்—
16. தான் நாடியதையெல்லாம் மிகுதியாகச் செய்யக்கூடியவன்.
17. அந்தப் படைகளின் செய்தி (நமியே!) உமக்குவந்ததா?
18. ஃபிர் அவ்னுடையவும், ஸமூதுடையவும்;
19. எனினும், நிராகரிப்போர் (குர் ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (மூழ்கி) இருக்கின்றனர்.
20. (ஆனால்) அல்லாஹ் வோ, அவர் களுக்கு அப்பாலிருந்து (அவர்களை எல்லாப்பகுதிகளிலிருந்தும்) சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
21. எனினும், அது கீர்த்திமிக்க குர் ஆனாகும்.
22. பாதுகாக்கப்பட்ட (லவ்ஹால் மஹ்பிழுள் எனும்) பலகையில் (உள்ள து).

அத்தியாயம் : 86

அத்தாரிக் – உதயதாரகை

வசனங்கள் : 17 மக்கீ ரூகூஃ : 1

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ் வின் பெயரால் (இதுகிறேன்).**

1. வானத்தின் மீதும், "தாரிக்"கின் மீதும் சத்தியமாக,
2. "தாரிக்" என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3. (அது தான்) பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம்.
4. ஓவ்வொரு ஆத்மாவுக்கும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) பாதுகாப்பாளர் ஒருவர் அதன் மீதில்லாமலில்லை.
5. ஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றானென்பதை அவன் (கவனித்துப்ப) பார்க்கவும்.
6. குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான்.
7. அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் (பெண்ணின் மார்பகங்களுக்கு மேல்) நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது.
8. நிச்சயமாக அவன், அவனை மீளவைப்பதின் மீது ஆற்றலுடையோன்.
9. சகல மர்மங்களும் வெளிப்பட்டுவிடும் நாளில்—
10. அவனுக்கு யாதோரு சக்தியுமிராது; (அவனுக்கு) உதவி செய்பவரும் இருக்கமாட்டார்.
11. (திரும்பத் திரும்ப) மழை பொழிதலையுடைய வானத்தின் மீது சத்தியமாக,
12. (தாவரவர்க்கங்கள் முளைக்க) வெடிப்பையுடைய பூமியின் மீதும் சத்தியமாக,
13. நிச்சயமாக இது (சத்திய அசத்தியத்தைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.
14. இன்னும், இது (வீண்) பரிகாசமன்று.
15. (நமியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கின்றார்கள்.
16. நானும் (அவர்களுக்கெதிராக அதைமுறியடிக்க) ஒரு சூழ்ச்சி செய்வேன்.
17. ஆகவே, நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளிப்பீராக! சொற்பமாக அவர்களுக்கு அவகாசமளிப்பீராக!